

வெளியிடுபவர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி 2022.10.06

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 07 – 2022 ஒத்தோபர்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில்  
பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில் கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது. எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை முழுமையடையச் செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும்.

உள்நாட்டுப் பொருளாதார செயற்பாடுகள் 2023இல் மீட்சியடைவதற்கு முன்னர் 2022 காலப்பகுதியில்  
மெதுவடைந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம் உண்மைப் பொருளாதாரமானது 2022இன் முதலாம் அரைப்பகுதியில் 4.8 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சுருக்கமடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கிடையில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்கு மத்தியில் இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகளினால் தாக்கத்திற்குட்படுவதுடன் நிரம்பல் பக்க தடைகள் மற்றும் வியாபாரச் சூழலைச் சார்ந்த நிச்சயமற்ற தன்மை என்பவற்றின் தொடர்ச்சியுடன் இணைந்து பொருளாதாரமானது 2022இன் இரண்டாம் அரைப்பகுதியிலும் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், தேவைப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலுடன் இணைந்து நிரம்பல் பக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகளுடன் 2023இல் பொருளாதார நடவடிக்கைகளில் மீட்சியொன்று எதிர்பார்க்கப்படுகின்றது.


**இறுக்கமான நாணய மற்றும் திரவத்தன்மை நிலைமைகளின் காரணமாக தனியார் துறைக் கொடுகடனானது தொடர்ந்தும் சுருக்கமடைகின்றது**

உள்நாட்டு பணச் சந்தையில் காணப்படுகின்ற இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகளையும் மத்திய வங்கியினால் இதுவரையான காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நாணயக்கொள்கை இறுக்கமாக்கல் வழிமுறைகளையும் பிரதிபலித்து சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் மேல்நோக்கி சீராக்கப்படுகின்றன. உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்படுகின்ற ஒப்பீட்டளவில் உயர்ந்தளவிலான வைப்பு வட்டி வீதங்களுடன் வங்கித்தொழில் முறைமைக்குச் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களின் திரும்பலொன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. 2022 ஓகத்தில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடன் ஒட்டுமொத்த நியதிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சுருக்கமடைந்து பிரயோகத்திலுள்ள சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களின் அதிகரிப்பின் தாக்கம், பொருளாதார நடவடிக்கையின் மிதமடைதல் மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பவற்றினைப் பிரதிபலித்துக் காணப்பட்டது. இதற்கமைய, தனியார் துறைக்கான கொடுகடனின் ஆண்டிற்காண்டு வளர்ச்சியில் காணப்படுகின்ற தற்போதைய வீழ்ச்சியடைகின்ற போக்கானது ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் விரிந்த பண (M2b) நிரம்பலின் வளர்ச்சியிலும் இதற்கு நிகரானதொரு போக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, எதிர்பார்க்கப்படும் இறைத்திரட்சி வழிமுறைகள் மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் திட்டமிடப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு மேலதிக நாணய நிதியிடலிற்கான தேவை படிப்படியாகக் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

**முதன்மைப் பணவீக்கமானது பணவீக்க வீழ்ச்சிப் பாதையொன்றினைக் குறுகிய காலத்தில் பின்தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது**

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது 2022 செத்தெம்பரில் உயர்வடைந்து காணப்பட்டு, மின்சாரத்தினதும் நீரினதும் தீர்வைகளின் அண்மைய திருத்தம் மற்றும் பெறுமதிசேர் வரியிலான அதிகரிப்பு என்பவற்றினால் முக்கியமாக உந்தப்பட்டிருந்தது. இருப்பினும், முதன்மைப் பணவீக்கமானது எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்க வீழ்ச்சிப் பாதையொன்றினைப் பின்தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகளினால் தோற்றம்பெற்றுள்ள மெதுவடைகின்ற கூட்டுக்கேள்வி அழுத்தங்கள், உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள், உலகளாவிய உணவு மற்றும் ஏனைய பண்ட விலைகள் இயல்புநிலையினை அடைதல் மற்றும் உள்நாட்டு விலைகளுக்கான அத்தகைய குறைவின் காலந்தவறாத ஊடுகடத்தல் போன்றவை சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கத்துடன் இணைந்து நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினைக் கீழ்நோக்கிக் கொணர்வதில் முக்கிய கருவியாகக் காணப்படும்.

கொழும்பு நகர்வோர் விலைச்சட்டணை அடிப்படையாகக் கொண்ட காலாண்டு சராசரி முதன்மை பணவீக்கத்தின் எறிவு (ஆண்டிற்கு ஆண்டு சதவீதம்)



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையத் தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான வீச்சுகளை எடுத்துக்காட்டுகின்றது. விசேடமாக, தடிப்பான பச்சை நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளிகளை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ்விடைவெளிகளினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினை உணர்த்துகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயின்மையினைக் காட்டுகின்றது.

2022 ஒத்தோபர் எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்களை எறிவு பிரதிபலிக்கின்றது. எறிவுகள் உள்நாட்டு விலைகளிலும் பிரதிபலிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியாகத் தளர்வடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய எரிபொருள் மற்றும்

உணவு விலைகள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் உத்தேச மட்டத்திற்குக் கீழான வளர்ச்சி; ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் நாணயக்கொள்கை நிலையினால் குறித்துக்காட்டப்படுகின்ற இறுக்கமடைகின்ற உலகளாவிய நிதியியல் நிலைப்பாடுகள் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். இவ்வுகங்களில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்மையான பணவீக்கம் இவ்வெறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். பணவீக்கத் தோற்றப்பாட்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் பற்றி கிரமமான அடிப்படையில் பொருளாதார முகவர்களுக்கு வெளிப்படையாக தொடர்புபட்ட அறிந்த தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை இயலச் செய்வதற்கு மத்திய வங்கி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

## தீவிரமடைந்த சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாட்டுத் துறையில் சாதகமான அபிவிருத்திகள் அவதானிக்கப்படுகின்றன

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2021இன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருவாய்களில் அதிகரிப்பொன்றினால் உந்தப்பட்டு 2022 ஓகத்தில் முடிவடைகின்ற எட்டு மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்து காணப்படுகின்ற அதேவேளையில் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் வழிமுறைகளின் தாக்கத்தினையும் பிரதிபலித்துக் காணப்பட்டது. மாதாந்த தொழிலாளர் பணவனுப்பல்களில் மேம்பாடொன்று அண்மையில் அவதானிக்கப்பட்டுள்ள வேளையில் சுற்றுலாத்துறையானது வரவிருக்கின்ற பருவகாலத்தில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்றுமதிப் பெறுகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களின் வடிவிலான அதிகரித்த உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையின் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை சில மேம்பாடுகளைப் பதிவுசெய்தது. வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்படுகின்ற உள்ளார்ந்த அழுத்தங்களுக்கு மத்தியில், வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளின் அத்தகைய மேம்பாடுகள் எதிர்வரும் காலப்பகுதியில் எரிபொருள், நிலக்கரி மற்றும் ஏனைய பண்டங்கள் உள்ளடங்கலாக அத்தியாவசிய இறக்குமதிகளின் தொடர்ச்சியான வழங்கலை வசதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதமானது வங்கிகளுக்கிடையிலான உடனடிச் சந்தையில் காணப்பட்ட ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான கொடுக்கல்வாங்கல்களின் காரணமாக 2022 செத்தெம்பர்

நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்தும் மாற்றமின்றிக் காணப்பட்டது. பயன்படுத்தக்கூடிய தன்மை தொடர்பிலான நிபந்தனைகளுக்குட்பட்ட ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியனுக்கு நிகரான சீன மக்கள் வங்கியிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரஸ்பர நாணயப் பரிமாற்றல் ஒப்பந்த வசதி உள்ளடங்கலாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2022 செத்தெம்பர் இறுதியிலுள்ளவாறு ஐ.அ.டொலர் 1.8 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் மீதான பன்னாட்டு நாணய நிதியத்துடனான அலுவலர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டதன் பின்னர் படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையினை முன்னெடுக்கும் பொருட்டு நிதியியல் மற்றும் சட்ட ஆலோசகர்களின் துணையுடன் அதிகாரிகள் நாட்டிற்கான வெளிநாட்டுக் கொடுகடனாளர்களுடனான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

### கொள்கை வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்றன

மேலே எடுத்துக்காட்டவாறு தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இறுக்கமான இறைக் கொள்கை வழிமுறைகளும் பொருளாதாரத்தில் கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் மேலதிக கட்டியெழுப்புதலைக் கட்டுப்படுத்தத் துணைபுரிந்து ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கையின் தாக்கங்களை முழுமையடையச் செய்யுமென நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது. இருப்பினும், மத்திய வங்கி உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் பேரண்டப்பொருளாதார நிலைமைகளையும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளையும் தொடர்ந்தும் கண்காணித்து பொருத்தமானவாறு விரைவானதும் முற்கூட்டியதுமான வழிமுறைகளை மேற்கொள்ளத் தயாராயுள்ளது. சபையானது விலை உறுதிப்பாட்டினை மீட்டெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை மீள்வலியுறுத்துவதுடன் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை வழிமுறைகள் ஏதேனும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தத் துணைபுரியும் வேளையில் நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையினை அண்மிப்பதற்குத் ஆதரவளிக்கும் என்பதில் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளது.

நாணயக் கொள்கை தீர்மானம்	கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை
	துணைநில் வைப்பு வசதி வீதம் 14.50%
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 15.50%
	நியதி ஒதுக்கு விகிதம் 4.00%

### தகவல் குறிப்பு:

ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் 2022 ஒத்தோபர் 06ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யு ரியூப் என்பவற்றின் வாயிலாக நேரலையாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2022 நவம்பர் 24ஆம் நாளன்று வெளியிடப்படும்.

## இணைப்பு I

### அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம் (அ)							
	2021					2022		
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	முதல் அரை
வேளாண்மை	6.4	11.2	-2.8	-3.1	2.5	-6.8	-8.4	-7.6
கைத்தொழில்கள்	6.0	21.6	-2.0	1.4	5.6	-4.7	-10.0	-7.1
பணிகள்	3.5	8.3	-1.7	4.3	3.3	0.7	-2.2	-0.6
மொ.உ.உற்பத்தி	4.0	16.3	-5.8	2.0	3.3	-1.6	-8.4	-4.8

அ) திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. (அடிப்படை ஆண்டு 2015)

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

### அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		பெப் 22	மாச் 22	ஏப் 22	மே 22	யூன் 22	யூலை 22	ஓகத் 22	செத் 22
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	15.1	18.7	29.8	39.1	54.6	60.8	64.3	69.8
	தேடுவிக(2013=100)	17.5	21.5	33.8	45.3	58.9	66.7	70.2	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	10.9	13.0	22.0	28.4	39.9	44.3	46.6	50.2
	தேடுவிக(2013=100)	14.1	17.3	27.9	37.7	49.3	57.3	60.5	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

**அட்டவணை 03: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)**

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	திசெ 21	சன 21	பெப் 21	மாச் 21	ஏப் 21	மே 21	யூன் 21	யூலை 21	ஓகத் 21
ஒதுக்குப் பணம்	1,306	1,337	1,324	1,387	1,482	1,415	1,453	1,436	1,386
விரிந்த பணம் (M <sub>2b</sub> )	10,647	10,668	10,755	11,576	11,941	11,897	11,901	11,955	11,987
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(982)	(1,216)	(1,275)	(1,889)	(2,195)	(2,083)	(2,122)	(2,124)	(2,035)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	11,629	11,883	12,030	13,464	14,136	13,980	14,023	14,079	14,022
அரசிற்கான தேறிய கொடுகடன்	5,832	6,054(ஆ)	6,100(b)	6,556(ஆ)	6,569(ஆ)	6,523(ஆ)	6,697(ஆ)	6,826	6,990
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான/ அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	1,188	1,192	1,238	1,548	1,725	1,750	1,729	1,754	1,700
தனியார் துறைக்கான கொடுகடன்	6,981	7,018(ஆ)	7,051	7,534(ஆ)	7,753	7,755(b)	7,714	7,673	7,614
விரிந்த பணம் (M <sub>4</sub> )	12,985	13,058	13,167	13,992	14,356	14,340	14,335	14,410	-

அ) 2022 மேயில் நாணய மற்றும் கொடுகடன் கூட்டுகளின் அதிகரிப்பிற்கு 2022 மாச்சு தொடக்கம் மே வரையான காலப்பகுதியில்

இலங்கை ரூபாவில் சடுதியான தேய்வு முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

ஆ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**அட்டவணை 04: வட்டி வீதங்கள்**

வட்டி வீதம் (%)	ஏப் 22 முடிவில்	மே 22 முடிவில்	யூன் 22 முடிவில்	யூலை 22 முடிவில்	ஓகத் 22 முடிவில்	செத் 22 முடிவில்	2022 ஓத் 05இல் உள்ளவாறு
<b>மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்</b>							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	13.50	13.50	13.50	14.50	14.50	14.50	14.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	14.50	14.50	14.50	15.50	15.50	15.50	15.50
<b>வங்கி வீதம்</b>	17.50	17.50	17.50	18.50	18.50	18.50	18.50
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் (அ)	14.50	14.50	14.50	15.50	15.50	15.50	-
<b>திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரசு சந்தை)</b>							
91-நாள்	23.53	23.65	23.85	28.86	32.89	31.94	32.34
182-நாள்	23.96	24.22	24.40	29.24	31.28	30.59	30.61
364-நாள்	24.09	24.30	23.84	29.53	30.50	29.85	29.75
<b>கடன்வழங்கல் வீதங்கள்</b>							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	16.38	22.11	22.62	24.94	25.76	25.95	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	11.31	13.46	15.06	15.94	16.86	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	13.72	20.00	21.50	22.42	24.18	-	-
<b>வைப்பு வீதங்கள்</b>							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	5.52	6.99	8.41	9.56	10.49	11.63	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	6.84	8.97	11.06	12.60	13.90	15.41	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	15.35	16.98	17.15	19.11	21.29	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	15.63	17.19	17.45	19.42	21.62	-	-

(அ) 2022 ஓத்தோபர் 01 தொடக்கம் 05 வரையான காலப்பகுதியில், அழைப்புப் பணச் சந்தையில் எவ்விதக் கொடுக்கல்வாங்கல்களும் அறிக்கையிடப்படவில்லை.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

